

TERMS OF SUBSCRIPTION

	R. C.
In Advance per annum.....	4-00
In Advance per 6 months.....	2-00
In arrears per annum.....	6-00
In arrears per 6 months.....	3-00
Postage extra, R. 1 for Ceylon Rs. 1 for India and Rs. 5, Europe.	
CHARGES FOR ADVERTISEMENTS.	
Under 12 lines...per line.....	16
Above 12 lines...per line.....	10
One fourth of a column.....	8-00
Half a column.....	5-00
Two fourths of a column.....	7-00
One column.....	9-00

# The Jaffna Catholic Guardian.

கத்தோலிக்குப் பா.துகாவலன்.

PUBLISHED EVERY SATURDAY.

"Nisi Dominus custodierit civitatem frustra bigilat qui custodit eam."

VOL. XVIII.

JAFFNA, SATURDAY MAY 27TH 1893

NO 20

கையொப்பவிகிதம் . ரூ. ௪  
 ஆம் கட்டு முற்பணம்..... ௪-00  
 சு-மா சத்துக்கு முற்பணம்..... 2-00  
 ஆம்-ம். கட்டு பிற்பணம்..... 6-00  
 சு-மா சத்துக்குப் பிற்பணம்..... 3-00  
 தபால்செலவு { இலங்கைக்கு... 1-00  
 { இந்தியாவுக்கு... 1-00  
 விளம்பர விகிதம்  
 12 வரிக்குள் வரி-கட்டு..... 16  
 12-க்கு மேற்படிவல் வரி கட்டு 10  
 கரல் கொலத்துக்கு (28 வரி.) 300  
 அரைக்கொலத்துக்கு..... 5-00  
 முக்காரக் கொலத்துக்கு..... 7-00  
 ஒருசலத்துக்கு..... 9-00

NOTICE  
MADHU CHURCH.

The festivals at this Church will begin as usual on the 1st Sunday of May and close on October 1st, with the feast of Our Lady of the Holy Rosary.

Weather permitting and the concourse of pilgrims being sufficiently large, there will be every Sunday after Mass procession with the Statue of Our Lady round the Church.

Persons wishing to take part in the "Novenas" will kindly communicate with the undersigned.

C. MASSIET O.M.I.  
Administrator of Madhu,  
Vavuniya.

Important Auction Sale of Furniture & &c., belonging to the New O. B. C. Jaffna.

ALEX. TOUSSAINT, Auctioneer.

CEYLON SAVINGS BANK.  
(Established 1832.)  
President.—The Hon'ble the Colonial Secretary, Ex Officio.

Remittances  
CAN be made through every Kach-cheri, or by Cheques, Drafts, Inland Money Orders and Postal Orders payable in Colombo to order of the Secretary Attention of Depositors is particularly invited to Rule No 8 regarding attestations of Signatures on withdrawals.

Letters addressed "On H. M. S." To the SECRETARY, CEYLON SAVINGS BANK will pass free of postage.

Deposits and withdrawals may be made between the hours of 11 and 2, Saturdays, Sundays, and Holidays excepted.  
(Signed) W. J. GORMAN, Secretary, C. S. Bank

CHURCH NOTICE.  
HOURS OF DIVINE SERVICE.  
Sunday 28th May 1893.  
AT THE CATHEDRAL.

Mass	5. 15 A. M.
High Mass	6. 30 A. M.
Mass	8. 30 A. M.
Vespers Procession & Benediction	5. 00 P. M.
At St. James'.	
Mass	5. 15 A. M.
Benediction	5. 30 P. M.
Thursday 1st June 1893. (Corpus Christi—Feast of Devotion) AT THE CATHEDRAL.	
Mass	6. 30 A. M.
Benediction	6. 30 P. M.

APOSTLESHIP OF PRAYER  
Attention for June 1893.—The Fathers & Mothers of Families.

Telegraphic Summary

Another Australian Bank gone.  
London, May 17th. The Royal Bank of Queensland has suspended payment.

Chinese in America.  
Washington, May 17th. The Supreme Court here has confirmed the Chinese Exclusion Act, which empowers the deportation of unregistered Chinese; but lack of funds prevents the enforcement of the Act.

The Home Rule Bill.  
London, May 18th. The House of Commons last night adopted clause two of the Home Rule Bill after the closure had been enforced. The debate has been adjourned until the 30th.

London, May 20th. The House of Commons has adjourned until the 29th instant for the Whitsuntide holidays.

France and Siam.  
London, May 18th. The fighting that took place at Khong was, it appears, between the French Force and Laos Tribesmen, whose action the Siamese Government wholly repudiates.

Banquet at the Imperial Institute.  
London, May 18th. Lord Herschell gave a banquet to the Indian Princes at the Imperial Institute last evening. The Prince of Wales afterwards held a brilliant public reception, at which twenty thousand were present. Mr. Gladstone, whilst walking with the Royal party through the courts of the Institute, was loudly hissed.

Emperor William on the German Army.  
Berlin, May 18th. In the speech made by the Emperor William to-day on the occasion of the unveiling of the statue of his grandfather at Goerlitz, His Majesty said that the very existence of the Fatherland depended on an increase in the army, and he therefore exhorted the nation to support the Crown and to safeguard the Empire.

The Australian crisis.  
London, May 19th. The Stock Exchange is better all round, and the newspapers are hopeful that the worst of the Australian crisis is over. Large purchases of Australian stock by insurance companies and investors has had an excellent effect.

M. Charles De Lesseps.  
Paris, May 19th. M. Charles de Lesseps has been removed to hospital suffering from severe melancholia.

Fatal landslip in Norway.  
London, May 21st. Advances from Norway state that 40 homesteads have been demolished at Vaerdalen by a landslip, and that 100 lives were lost.

A Pro-Home Rule demonstration.  
London, May 22nd. A demonstration in favour of Home Rule was held in Hyde Park yesterday as a counterblast to the last Ulster meeting at Albert Hall. Upwards of fifteen thousand marched in procession. Resolutions were adopted supporting Mr. Gladstone "in his noble work, thus ending the conflict between the English and the Irish," and condemning "the obstructionist tactics of the Conservatives, and welcoming the prospect of conflict for power between the people and the Peers."

Local & C

The closing Ceremonies of the Month of May will take place to-morrow, Sunday 28th Inst. There will be Vespers and Procession in the evening. Great credit is due to Miss Mary Saverimuttu through whose interest and liberality the celebration of the Month of May is still carried on with the usual splendour.

The Annual General Meeting of the Confraternity of the Sacred Heart of Jesus will take place this evening at 5.30 in the Hall of St. Patrick's College, when Mr. Advocate Vanniasingham B. A. will deliver a lecture. The attendance of the Members and of other Catholic well-wishers is solicited.

Friday the 9th June being the Feast of the Sacred Heart of Jesus, High Mass will be sung in the Cathedral at 6.30 A.M. and the Blessed Sacrament will be exposed throughout the day for the adoration of the faithful. The Masses during the Novena preceding the Feast will be offered for those Members who contribute towards its celebration.

The Novena commences on Thursday the 1st June at 6.30 P.M. when the opening Sermon will be preached. On the following days there will be Mass said at 6.30 A.M. and the Rosary recited at 6.30 P.M. followed by Sermon and Benediction. The faithful are earnestly requested to attend the morning and evening services and to go to confession.

As this year is the twenty-fifth anniversary of the establishment of the branch in Jaffna of the Arch-Confraternity in

Rome, the 9th of June will be observed with special solemnity and there will be a procession round the Cathedral grounds in the evening.

The Corpus Christi procession will take place on Sunday the 4th Proximo. Catholics wishing to erect pandals along the route of the procession, should communicate in time with the Very Revd. Fr. Bouffice, Parish Priest.

The Retreat at St James' Karraiyoor commencing on Tuesday the 17th Inst., was brought to a close on Sunday the 22nd Instant. It was preached by the Revd. Father Gourdon who delivered an eloquent and stirring sermon every evening. The sermon was preceded by the Rosary and followed by the Benediction of the Blessed Sacrament. The attendance was very encouraging. Large numbers approached the Confessional. On Sunday the 22nd Inst. Mass was celebrated by the Revd. Father Gourdon at which a large congregation assisted and no less than 150 persons received Holy Communion. The Retreat has been a success on the whole, affording much consolation to the Very Revd. Father LeCan and the Revd. Father Gourdon.—Cor.

The Govt. Grant Examination of St. Patrick's College, conducted by Mr. Leembruggen assisted by Messrs Manuel and Chellappa, commenced on Thursday last.

The Government Agent paid an official visit to the Jaffna Customs on Monday last and issued Licenses to some seventy boats engaged in transshipping cargo from larger vessels.

Business, it is said, is about to take Mr. Twynam to Tondi. The vessel *Somaseundram* has been engaged by him for the purpose.

He goes presumably to examine the lighthouse at Tondi, a Lamp similar to the one there having been received for the Beacon at Mandativu.

On his return he may be leaving for Mullaitivu on a tour of inspection.—Cor.

The District Court. Mr. Tampoo will continue to act as District Judge probably till the 4th Proximo when, it is expected, Mr. Conolly will resume duties.

Mr. Illankanaya-Modr., the Interpreter, I hear, has decided to retire from the service; but he is not willing to do so, as he thinks he is able to work for some years more.—Cor.

The Medical man for Jaffna. Dr. Scott, long promised by the American Mission has come at last, with his wife. Cor.

Mr. Constantine has returned from his trip to Colombo whether he went to celebrate his marriage, and has resumed duties as Police Magistrate of Jaffna. Cor.

The Marriage of Miss. Jane Joseph, eldest daughter of Mr. Anthonipillai Joseph with Mr. Michael Edirmannasinghe was solemnized in the Cathedral on Wednesday last by the Very Revd. Fr. L. Manroir, Administrator Apostolic, the Mass being celebrated by the Very Revd. Fr. A. M. Ruffice, Parish Priest.

The attendance on the occasion was large and respectable. The new couple have our best wishes.

With reference to the bride-groom, it gives us pleasure to state that he belongs to the little band of Catholic young men of Jaffna who had the pluck and energy to secure lucrative employment in the Straits Settlements some years ago.

Mr. A. Ranganaden of the Public Works Department, hitherto employed at Maradankadawela, has been appointed as District Engineer of Pallai, in succession to Mr. Wetherall, resigned. He is now in his native village of Tellipalai on leave, and will assume duties next week.—Cor.

Recruits. The Colonial Secretary, I understand, has directed the Government Agent of Jaffna to enlist ten recruits among the people of this Province for the Colombo artillery. Each man will be paid one Rupee and nine cents per day and supplied with a measure of rice per day and twenty pounds of firewood per week. Mohammodans, Covias and Vellales will be the only classes eligible for service.—Cor.

Her Majesty's Birthday. There was a parade and target practise on the Esplanade on the 24th Inst. in honour of the Queen's Birthday. The Government Agent, the Assistant Superintendent of Police and some Civil officers were in attendance.—Cor.

News of Fathers Lytton and Sergeant. From a letter received yesterday by the French Mail Steamer from Europe, we learn that Revd. Fathers Lytton and Sergeant and companions arrived safely at Marseilles on the 20th Ultimo. The party were in good health, although the weather had been trying, owing to the sudden fall in the temperature from 32 to 18 degrees centigrade. C.O. Messenger.

The Proposed Bank for Jaffna. Some of the leading residents of Jaffna have been trying ever since the failure of the New O.B.C. to secure the introduction of a branch of some other flourishing bank. Meetings were held to take the sense of the public; and, as resolved upon in these meetings, earnest representations were made to the Authorities of the National Bank of India, with a view to inducing them to extend the benefits of their institution to Jaffna; but they have turned the cold shoulder to the Jaffnese as will appear from the following reply.

I am desired by my Directors to acknowledge receipt of your letter of 27th February giving cover to particulars of the proceedings of a meeting held on the 18th Idem at the Pettah Boys' School, Jaffna, at which it was resolved to request this Bank to open a branch at Jaffna. Your letter and enclosures have been carefully perused and I am instructed by the Directors to thank you for the compliment you have paid to the Bank and to express to you their regret that at present they do not feel justified in complying with your request.

It is now proposed that the Jaffnese should apply to the Directors of the Hongkong and Shanghai Bank.

Palmarah fibre. A local Agent buying fibre for a Colombo firm has received a large consignment from Mannar. Does this not point to exhaustion locally?—Cor.

A sad Accident occurred at the Harbour of Kaits the other day. A seaman belonging to one of the vessels climbed up to the top of the mast to fasten the ropes of the sails. There was a stiff breeze at the time and the poor fellow was blown down or perhaps letting go his hold, fell on the deck. His head was smashed by the fall and he expired at once.—Cor.

A daring Burglary was committed at Karaiyoor on Tuesday last. The mud wall of a house was bored through and valuables were extracted.—Cor.

Literary. The London correspondent to the Ceylon Times writes:—I notice a paragraph in your last overland issue to the effect that Mr. Panabokke had offered to translate the Buddhist metaphysical work written by Buddhagayana and that a specimen sheet has been forwarded to savants in Europe for their opinion of it. A copy of this translation has been sent to Prof. Max Muller who has discussed the subject with Prof. Davids, and the result is that they have intimated to the Ceylon Government their wish, that, if possible, the translation shall be entrusted to Mr. D. C. Wijesinghe, the translator of the last portion of the Mahawansa.

Mr. Grinlinton, the Ceylon Commissioner at Chicago, has succeeded in getting the area originally allotted to Ceylon in the Women's Building nearly doubled. He has also secured extra space in the Manufacturers Building. He has been trying to erect a model native dwelling near the Ceylon Court. The Ceylon woods are much admired by the Americans and the carvings are so excellent that there is nothing to beat it. Articles turned out from Ceylon woods will, it is anticipated, sell well. The future of Ceylon tea in America seems pretty well assured. The above is from an account furnished to the Examiner by one who belongs to the staff under Mr. Grinlinton at Chicago and who winds up by saying: "That the show is going to be the marvel of the century there can be no doubt; and I doubt whether for many long years to come any nation could get together so much of the world and its wonders into one spot such as is now crowded together in Jackson Park and if there is another Jackson Park that would hold it all."

During last month 6,052 ounces of gold were obtained from the Otago gold mines in Madras.

The Attorney General of the Straits Settlements, Mr. John Winfield Bonser has been appointed Chief Justice of that Colony.

A gathering of Colonial Governors will take place next month in London. Those expected to meet are Sir Fraser Fleming of Sierra Leone, Mr. Gilbert T. Garter C. M. G. of Lagos, Sir Arthur Havelock of Ceylon, Sir F. Napier Broome of Trinidad, Sir James Shaw Hay of Barbadoes, and Sir W. Bradford Griffith from the Gold Coast.



கோயில் தினம்.

கஅகஉ-ம் (நு)வைகாசிமீ ௨௮-௭-௨௭
ஞாயிற்றுக்கிழமை
ஆசனக்கோயிலில்
பூசை நுவ மணிக்கு
௨-ம் பூசை ௬-ம்
ஆசீர்வாதம் ௮-ம்
சுந்தியோராமையோர்கோயிலில்
பூசை நுவ
ஆசீர்வாதம் ௧௦-ம்
ஆனிமீ ௧-௭-௨ தேவநகருணைத் திருநாள் பத்தினிமகாசுபுராசை
ஆசீர்வாதம் ஆதாரமணிக்கு.
ஆனிமீ ௨-௭-௨ மாசத்தின் முதல் வெள்ளி.

விளம்பரம்.

மருதமடுத்திருப்பதி.

இத்திருப்பதித் திருவிழாவானது வழக்கம் போல வைகாசி மாசத்திலே வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை யாரும் பமாசி ஐப்பசி மீ ௧-௭-௨ வரும் செபமாதமாதாவின் திருநாளிலே முடிபாகும்.

காலம் வசதியானால் போதிய தொகையான யாத்திரிகள் கூடியிருந்தால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் சாலை திவ்விய பூசையின் பின் செபமாதமாதாவின் திருச்சுருபம் விதி கொண்டு சம்பாடும்.

திருவிழாக்களிலே பங்குபற்ற விரும்புமுடையோர் திருப்பதித் தலைவராகிய நம்மிடம் பேசி பொழுதுக்கு செய்துகொள்வண்டியாகு.

இந்நகம்

C. Massiet O. M. I.

திருப்பதித் தலைவர்.

நொத்திக பண்ணுதல், அச்சடித்தல், தூல் பண்ணுதல், புல்தகம் கட்டெல், எழுத்துவார்த்தல், புல்தகங்கள்படகளை எழுத்துகள் விற்பனை முதலியவைகளும், சகலமொன்றிடையர்களும், செக்குகள், போன்றலோடர்களும் இம்மியும் மிப்பேரப்பட்டவைகளும் இரத்தப்பதிப்பதித்தின் மனைசருக்கு அனுப்பவேண்டியது.

காவலனில் அச்சடிக்கப்படும் காத்திகளையே பத்திராதிபருக்கு விவசாயம்மீட்டனுப்பவேண்டும்.

மனைசருடனும் அல்லது பத்திராதிபருடனும் தங்காரியங்களைப்பேசுவோர் தங்கள் பேரையும் விவசத்தையும் விளங்கவெழுதும்படி விசேஷமாபக் கேட்கப்படுகின்றது.

யாழ்ப்பாணக் கத்தோலிக்குப் பாதுகாவலன்

கஅகஉ-ம் (நு)வைகாசிமீ ௨௮-௭-௨௭

சென்னைத்துரைத்தனவோரான்மைஉதவி.

சென்னைத்துரைத்தனத்தாரவோரான்மை செய்வதற்காகக் கமக்காரருக்கு எவ்வோரையும் அதிக உதவி செய்து கொண்டுவருகிறார்கள். சஅகஉ-ம்(நு)த்திலே ௨௭,௭௬௦௦௪ ரூபாய் கஅகஉ-ம்(நு)த்திலே ௧௬,௮௮,௪௮௮ ரூபாயும் செலவிட்டிருக்கின்றார்கள். பிரதம வகுத்திலே பெருந்தொகை செலவழித்த நியாயம் யாதெனில் பெருந்தொகையான சினையுக்களினாலே மழையிலலாது தண்ணீர் புகுவாய்ப் போகின்றது. அதனாலே அவ்வடங்களிலே அரசாட்சியார் னையுக்களைத் தோண்டிவிட்டனர்.

நீர்பாய்ச்சுவேலைகளுக்காகக் குளங்கள் கட்டப்பட்டன. ஆறுகளும் உபயோகம் பண்ணப்பட்டன. தென்இந்தியாநிலை பலவிடங்களிலே மாடுகளிறந்தமையாலும் விதைமணியில்லாமையாலும் அரசாட்சியார் மாடுகளை நெலலும் உதவினார்கள். இவ்வகையரசாட்சியார் கமக்காரருக்கு இவ்வகையார் பெருமுதலிகள் செய்ததேயில்லை.

பழைய தபால்முத்திரை. பழையதபால்முத்திரைகள் ஒரு தேசத்திலே குப்பையாகின்றன. வேறு தேசங்களிலே அலங்காரமும் பொருளுமாகின்றன. அம்முத்திரைகளைக்கொண்டு அனேகர் தம்விடுகளைப் பல்கரிப்பார்கள். பிராஞ்சுமுத்திரை தேசங்களிலே யவகளைக்கொண்டு வேறுபொருட்கள் செய்யப்படுகின்றன. மொங்கோலியாதேசத்திலே சிலதபால்முத்திரைகளைக்கொண்டு ஒருபெண்பிள்ளையின் சிலை ரட்சிக்கலாமாம். ஆகையால் பழையதபால்முத்திரைகள் தருமன் செய்வதற்கிடமாகின்றன. இம்முத்திரைகளைச் சேர்த்து குருக்கள் மூலமாகத் தருமனைநகரங்களைக் கண்ப்பலாம். எவரும் சுபலமாகச் செய்யக்கூடிய தருமச் செயல்.

௨௦0-ம் வருடோம்சவம். பெல்சியதேசத்திலுள்ள வேர்வியர் என்னும் நகரிலே தேவமாதாவுடைய கிருபாகடாட்சத்தின் ௨00-ம் வருடோம்சவம் கொண்டாடப்பட்டது. ககஉ-ம்(நு)த் தொக்கத்திலே வேர்வியர்களிலே ஒருபெரியபூமிநடுக்கமுண்டாயிற்று. யன்னல்லிடுகளைல்லாய் விழுந்து தவிப்பொடியாகிறபயிற்றுத்த. சனக்களைக்கண்டிபயந்து திகில்பிடித்தவராய் நடுநடுங்கி தஞ்சலனைக் காப்பாற்றி அடைக்கலப்பிடுத்து இவ்வாபத்தல் தப்புவிப்பாரொருவருமின்றி தேவமாதாவின் கோயிலுக்கோடி அவவுடைய திருச்சுருபத்தின் முன்னேகுப்புறவீழ்த்து மாதாவே! நாயே! எங்களை ரட்சிப்பீ! எங்களுக்கு வந்திருக்கின்ற தீமையில்லாது நாரும்! எங்களுக்கு அடைக்கலந்தாரும்! எங்கள் மேலே வந்திருக்கின்ற தேவ கோபத்தை நீக்கும்! எனது மன்றாடவே ஆயிரக்கணக்கான விசுவாசிகள் அங்கவாய்ப்போடும் அழுகையோடும் நடுநடுக்கத்தோடும் விளித்தகளை மூடாமல் தேவதாயாரின் திருச்சுருபத்தைப் பார்த்தகண்ணம் நிற்கவே அதநேரம் அவர்கள் சமூகத்திலே திருச்சுருபமானது தன்னுடைய வலதுகையை நீட்டி தனக்குக்கீழேநின்ற திவ்விய பாலன் சுருபத்தை யெடுக்கியது. அந்தநிமிஷமே பூமியின் ஆரவாரங்களும் நடுக்கங்களும் குமுறல்களும் எல்லாம் நின்றன. அனேகானேகர் சத்தியத்தோடே இப்புதுமைக்குச் சாட்சிசொன்னமையால் இப்புதுமையை வருஷந்தோறும் ரூபகப்பட்டித்திக்கொண்டாடுவதற்கு ௧௨-ம் கிளமென்ட் என்னும் பாப்பரசார்பிரபுரணபலனும் நியமித்தருளினார். இம்முறை சப்புதுமையின் ௨00-ம் வருஷம் மிக்க ஆடம்பரத்தோடு கொண்டாடப்பட்டதன்றி ௧௬-ம் சிங்கராய பாப்பரசருடைய உத்தரவுப்படி அததிருச்சுருபத்துக்குத் திருமுடி குட்டவும் பட்டது.

செருமானியபுத்தசேனைச் செலவு. ஐக்கியமே எல்லாவற்றிலும் மிடுக்கானது. செருமானியதேசப் பாளிமேந்தலையிருந்து காலஞ்சென்ற உவிஷ்தோஸ்ந்என்பவர்க்காதிவிரமுன்னைய ஆழிய புத்தியுடையவராய் கத்தோலிக்கரையெல்லாம் ஒருநகருசுர்த்து மிடுக்காக்கிக் கொண்டு சில விஷயங்களிலே பிஸ்மார்க்கு மந்திரியான ஒருமுறையிலேவைத்துநெரித்துவிட்டார். அவருக்குப் பின்வந்த தலைவரும் அவரைக்கண்டு பறிவித்து யேசுசபைக்குருமாரை மறுபடி தேசத்துக்கு அழைத்து பழையபடி வைத்தாலன்றி மேலதிகமான புத்தசேனை செலவுகளுக்குத் தாம் சம்மதிக்கொடுப்பதில்லையென்று நிற்கின்றார். உற்போதிருக்கின்ற செப்பிற்றி எனது மந்திரியார் யேசுசபைக்குருமாரை யழைக்க சம்மதிகாரமுடையல்ல. அதுவே இம்முறை மேலதிகமாகக்கேட்ட புத்தசேனைச் செலவுகளுக்குச் சம்மதிக்கொடுப்பவையிலலை. இதுதல்லுக்கியம் முக்கியமெனத் தெரிவிப்பாம்.

நோர்வே. நோர்வே தேசத்திலே கத்தோலிக்க சத்தியவேதம் விருத்தியாய் வளர்ந்துகொண்டு வருகின்றது. அக்கேயுள்ள மதம் லுத்தேர் மதம். அவர்கள் தமக்குள்ள சென்மப்பகையிலே கத்தோலிக்கரைப் பகைத்து அத்தேசத்திலே முற்றாய்கற்றி விட்டார்கள். அததேச அரிசுமலுத்தேர்மத அரசு. அதனாலே அததேசத்திலெல்லாம் எல்லாவகையான இடையூறுகளும் கத்தோலிக்கருக்குச் செய்யப்பட்டுவந்தன. கத்தோலிக்கர்க்கு அரிசிலேபோல இராசரீக உத்தியோகத்துக்குமுட்பானவர்கள். இப்போது அத்தேசத்திலே சுயாதீன மருளப்பட்டு வருகின்றது. கத்தோலிக்கரையும் உத்தியோகங்களிலே சேர்த்துக்கொள்ளுகிறார்கள். இன்னும் கத்தோலிக்கருக்கெதிராயுள்ள கட்டளைசாட்டுகளை நீக்கப்போடவேண்டுமென்று பாளிமேந்தலே பேசப்பட்டது. அதுவேயும் மற்றமுறை பாளிமேந்தலே நடைபெறுமபோலும். இவ்வந்தமாகச் சுயாதீனமருளப்பட்டு வருவதிலே வேதமும் வளர்ந்துவருகின்றது. கஅஎ(நு)ம(நு)மளவிலே அங்கிருந்த கத்தோலிக்க மிக்க சொற்பம். இப்போதோடவளில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட கத்தோலிக்கிருக்கிறார்கள்.

கிளாட்ஸ்டனமந்திரியார் கிளாட்ஸ்டன்மந்திரியார் செல்லுமிடங்களிலே அயர்லாந்து தேச சுயவாசிகள் எதிர்க்கட்சியார் அவரைப்பிரிகாசம் பண்ணி நெரித்து நளினசத்தம் செய்கிறார்கள். ஒருநாளின் உவேலல் இளவரசருடன செல்லும் போதும் அப்படிச்செய்தார்கள். வேறொருநாளின் மந்திரியார் பாளிமேந்துச் சபைக்குச் செல்லும்போதும் பழித்துநெழித்து பிரிகாசம்பண்ணினார்கள். இவையெல்லாம் மந்திரியார் மட்டிலே திக்களைப்பார்த்துநாய் தொங்கிக்குவந்தவாருகின்றது. உலகத்திலே எல்லாம் பெரியமனுஷருக்கே புகழ்ச்சியும் அவர்களுக்குத்தான் இகழ்ச்சியும் அவர்களுக்குத்தான் நன்மையுமாவார்களுக்குத்தானே தீமையுமவருவதாகின்றன. இவ்வாறு உலகத்திலே பெரிய மனுஷராயிருப்பவர்கள் உலகத்தின்கண்முன்னே நிற்கிறார்கள். அவர்களையே உலகம்பார்த்தகரியிருக்கின்றது. அவர்களுடைய புகழ், நடை, பேச்சு, இவைகளையவதானித்துப்பார்த்து அவைகளிலே குறைபுங் குறைமும் பேசிக்கொள்ளுகிறார்கள். ஆகையால் அவர்களுடைய புகழ் விலதாரித்த அளவு அவர்களுக்குப் புகழ்ச்சியும் இகழ்ச்சியுமுண்டு. ஆயிரம் பெரிமந்திரியார் பதினாயிரம் பெரிமந்திரியார் கழ்ச்சியடைவதும் உலகத்தினியல்பு. அஃதில்லாதிருந்தல் கூடாது.

பொதுவாத்தமான்ம் Weather—காலநிலை—தென்மகாற்று முற்றமாக வீசுகின்றது. வெயிலும் உறைப்பாடு பெறக்கின்றது. மழையிலலை.

Corpus Christi—தேவநகருணைத்திருநாள்—ஆனிமீ ௧-௭-௨ தேவநகருணைத்திருநாள் வருகின்றது. அத்தவரும் ஞாயிற்றுக்கிழமை தேவநகருணை விதி கொண்டு சம்பாடப்பட விருப்பதினல் பத்தல்கள் போடுவோர் கட்டளைச் சுவாமியாருடன் எல்லிவு ஒருங்கு செய்துகொள்ள வேண்டியது.

The feast of the Sacred Heart of Jesus—யேசுநாதரின் திருவிருதயதிருநாள்—ஆனிமீ ௧-௭-௨ வெள்ளிக்கிழமை யேசுநாதரின் திருவிருதயதிருநாள். ஆகையால் ௧-௭-௨ திருவிருதய நோவீன தெரிந்திட்டு நடத்தப்படும். அந்தாட்களிலே காலை 11-ஆறரை மணிக்குப் பூசை. சாயந்தரங்களிலே ஒவ்வொருநாளும் ஆறரைமணிக்குசெபமாத பிரசங்கம் தேவநகருணையாசீர்வாதம் நடத்தப்படும். யாழ்ப்பாணத்திலே திருவிருதயசபைசரியாய்தொடங்கி 60 வருடமாகையால் இம்முறைத்திருநாள் எவ்வீட்டத்திலாவே விசேஷமாகக்கொண்டாடப்படும். அன்றாகலை பாடல்பூசை, நாளமுதும் தேவநகருணை பெயுந்தேற்றஞ்செய்து வைக்கப்படும். சாயந்தரம் திருவிருதயசுருபசம்பந்தப்பிரகாரம்.

A Spiritual retreat—ஒரனடுக்கம்—கரையூரிலே சந்தியோகமையோர்கோயிலுக்குச் சேர்த்து கிறிஸ்துவர்களுக்கு சென்ற கள்வ தொடக்கமாக ௨௨-௭-௨௭ வரையும் அவர்களுடைய கட்டளைக்குவாசிய லெக்கான் சுவாமியாருடைய கள்விலப்படி. கொடிநாள் சுவாமியாருடைய லே லேக்கான் போதிக்கப்பட்டது. ஒவ்வொரு நாட சாயந்தரங்களிலேயும் செபமாதமும், பிரசங்கமும், தேவநகருணையாசீர்வாதமும் நடத்துவந்தன. முடிபுதினன்று மாத்திரம் ௧௫0 பேருக்குமேல் தேவநகருணை பெற்றார்கள்.

The annual general meeting of the confraternity of the Sacred Heart of Jesus—யேசுநாதரின் திருவிருதயசபைக் கூட்டம்—இச்சபையின் வருடாந்தகூட்டம் இன்று சாயந்தரம் சென்பத்திரியார்களின் மண்டபத்தினே உலகவருக்கின்றது அந்நேரம் அப்புக்காத்தவண்ணியசிககம். பீ. ஏ. இட்கிவிசெ ஒருபாஷிக முறைக்க விருக்கின்றார்.

A marriage in high life—கோலவிலவாசம்—உபவனாசிபாலனாகிய மெல். எதிரின்ன சிக்கத்தடைய கனிஷ்டரும், தற்போது சிக்கப்பு அரகசைச்சேர்த்து குவாலாலுமேல் புகரக்க வேலைப்பகுதியில் உத்தியோகமாயிருப்பவருமாகிய மெல். எம். மைக்கல் எதிரின்ன சிக்கத்தாக்கும். மெல். அ. தோனிப்பின்ன யோசோமுத்துத் தம்பி உபாத்தியாயருடைய கிளேவுட புத்திரி மிஸ். ஜேன் பாக்கையத்துக்கு சென்ற புத்தன்கிழமை காலை ஆசனக்கோயிலிலே பாணிக்கிரகனை மெய்வகாத்திருச்சுடக்கு கிரகவேற்றப்பட்டது. மணவீடுகள் சிங்கர அலங்காரம்பெற்றன. ஆரவார கொண்டாட்ட கொட்டுமுழக்குகள் வேட்டுகள் வானவிளையாட்டுகள் நடத்தப்பட்டன. மணமகனும் மனைமகட்கும் பூரண புண்ணிய வாழ்வுக்கறைத்தோருக்கு அகி. உருகின்றோம்.

District Court, Jaffna—யாழ்ப்பாண மதுதிரிக்கோட்டு நீதிபதியான மெல். கொடுவிலத்தரை வருகிறார் ௧-௭-௨௭ வரையிலே தான் யாழ்ப்பாணம்வந்தவேலையை ஒப்புக்கொள்ளுவார். அது வரையிலே மெல். தி. எம். தம்பு வேலைபார்த்து வருவார்.

The assault case.—அடித்தவழக்கு.—இரண்டாம் இஞ்செரீராகிய மெல். பெலர் மீட்டரைகைய அடித்தவழக்கு சப்பிரியோகோட்டுப்பரப்படுத்தப்பட்டது.

P. Elnakainayaga Modlr.—ப. இலக்கையக முதலியார்.—நம்முடைய யாழ்ப்பாண மதுதிரிக்கோட்டுத் தலபாஷிக முத்தியாராகிய இலக்கையக முதலியாருக்கு வயசு ௬0 ஆண்டுகளையாவே யாலே யிழைப்பாறும்படி அரசாட்சியார் கேட்டிருக்கின்றார்களெனச் சத்தம் பிடிக்கின்றார்.

Mr A. Ranka Nathan—மெல். ஏ. இரங்கநாதர்—புகரக்கவேலை இஞ்செரீராக மருதன்கடையிலிருந்து இவர் பழைக்கு மாற்றப்பட்டு யாழ்ப்பாணம் வந்திருக்கின்றார். வருகிற நாடம் ௭-௭-௨௭ வரையிலே வேலையைப்பாடிக்கொள்ளுவார்போதும்

Incendiarism—அக்கினியிடுதல்—சென்ற செவ்வாய்க்கிழமை யிரவு கல் லூரினிலே கலியாணம் பந்தலொன்றுக்கு ஆதிரைகோடி அக்கினியிட்டமையால் அது முற்றாய் எரித்து போய்ற்று. ஆயின் அதிக பொருட்களையெல்லாம். பிறருடைய வாழ்வுகளைப் பெருமையும், பிறருடைய நஷ்டம் பந்தலொன்று மிகுந்திருக்கின்றது. இவ்வாறு செய்து கொண்டு விடுவதென்றெனது சிலர் கிணக்கிறார்கள். வீரவானென்றால் முடிசேரேபோன்ற செய்து பார்த்தவேண்டியது. முன்பு காலத்தார் இலுப்பைக்கடலை உதிராய்க்கக்கொள்ளுமாக்குப் பிரயாணம்பு செய்தார்கள். அக்காலத்திலே கொள்ளுப்பு சென்ற யாழ்ப்பாணத்தா னெருவனுக்கு அங்கிருந்த சிக்கவ னெருவன் நல்லசெய்க்கொடுத்தான். சிக்கவலெனினுடைய தந்தல் மேலும் பூசை போடுவானென்று இவன்போத்து யாழ்ப்பாணத்தா வாக்கி முடித்து போனது யாழ்ப்பாணம் வந்து இது செய்தியும் சிலருக்குச் சொல்ல அவர்கள் கேட்டு போடாண! பெண்ணி சிக்கவ னெருவருக்கேட்ட கொண்டு ஒன்றுமே போசாமல் வந்தாயா என்று இடமுத்து பேச அவன் அதற்குத்தரமாக நல்லகதை! நானும் சும்மா வந்தேனே! இலுப்பைக்கடலை யடியில் வந்து அந்தச் சிக்கவ னுக்கு வாயில் வந்தபடி காமாணாக சல்







THE  
**Jaffna Catholic Guardian**  
MAY 27TH

### TEA VS. COCOANUT.

From the figures quoted in our last issue, giving the official estimate of the value of the produce of the Coccoanut palm exported from Ceylon during the past year, it is sufficiently clear that, next to the cultivation of tea, that of the coccoanut is the most important factor in the commerce and prosperity of the Island.

Tea-planting is of comparatively recent date; but its development has been most remarkable; and if the efforts of Mr. Grinlinton, now pushing our Island tea in the great American republic with characteristic energy, are crowned with success, as they already bid fair to be, a fresh impetus will be given, such as will probably lead to every available acre of the highlands of Ceylon being brought, sooner or later, under tea cultivation.

Neither as an agent in the production of wealth, nor even as a contributor to the revenue can the coccoanut come into comparison with tea. But, while holding the subordinate place in both respects, the coccoanut may well claim to be the more permanent industry. Tea may possibly be assailed with some pest, as coffee was and fail, as it did; but the coccoanut is likely to thrive in the Island as long as its hills last. Again, the Coccoanut is cultivated chiefly by Natives and Tea chiefly by Europeans. The profits from the coccoanut are, in most cases, retained in the Island, thus forming an addition to its wealth; while those from tea are, in most cases, taken by the European planter to his mother country, when he returns thither. Lastly, in the matter of affording employment and the means of subsistence to large numbers of the indigenous and indigent population of the Island, the Coccoanut takes precedence of the Tea industry. The vast majority of the labourers in the Tea Estates are immigrants from India, while those in the Coccoanut plantations are almost exclusively natives of Ceylon. Accurate returns are given from year to year of the Indian immigrants who muster about 250 thousand. Of the natives who are engaged in Coccoanut planting, it is difficult, in the absence of returns prepared officially or otherwise, to give anything like a correct estimate, but their number must be considerable. Besides those who are employed in planting, fencing, watering, manuring, picking nuts, converting them into copperah, and other operations, there are a great many persons who find a living by the pursuit of one or other of the various industries connected with the palm, such as the drawing of toddy, the making of jaggery, the distilling of arrack, the expressing of oil, the making of cadjans and the manufacture of coir and cordage.

According to the Census of 1891, the number of Arrack Distillers was 1,009, of Arrack renters and Tavern keepers 2,407, of Toddy drawers 11,907, of Jaggery manufacturers and dealers 2,494, of Cadjan Makers 1,368, of Oil Millers and Mongers 6,903, and of Coccoanut driers and Copperah sellers 6,646. Of the industries to which the coccoanut has given rise, the one that supports or employs the largest number of persons is that of coir-making, of which Mr. Lee has given the following account:—

In point of numbers, the Industrial Class comes next to the Agricultural, containing 485,766 persons or about one-sixth of the whole population. Of these, 64,845 persons, of whom 89 per cent are Sinhalese and 77 per cent females, belonging, three fourths of them, to the Galle and Matara districts, are engaged in making and sel-

ling coir, the fibre of the husk covering the coccoanut. The beating out of the fibre from the husk, which is the first process after the steeping of the husk in water, is the work of the women, who, sitting half-nude by the side of the water-holes, strike the husk with a short cudgel upon a stone until the fibre is separated. A woman working all day makes from 10 to 12 cents at this labour. The next process, which also employs women and girls, is the winding of the fibre into thin rope. This is done in front of the houses and there is hardly a house on the sixty miles of road between the Bentota and Matara rivers which has not its little heap of golden coir-fibre and yellow rope. Middlemen collect the rope thus made for the merchants, by whom it is sorted, twisted and exported."

That the advantages indirectly conferred on the Island by Tea cultivation are incomparably great, we are prepared to admit; but from the few facts and figures given above, one feels justified in thinking that the Coccoanut is of far more service to the poor inhabitants of the Island generally than the Tea enterprise, in keeping the wolf from the door.

### Occasional.

We have great pleasure in quoting the following from the *Messenger* of the 19th Inst.

#### A Forgotten Circular of our late Archbishop.

A circular dated August 30, 1871, from the then Vicar-Apostolic of Jaffna, Bishop Bonjean, has been found amongst the papers of the late lamented Father Pulicani, and as it has reference to the younger days of the CEYLON CATHOLIC MESSENGER, and bears an invaluable testimony to the good work done by this journal, we hasten to make it known to our readers. It is a fresh manifestation of the large heartedness of our late Archbishop, which made him give a liberal support to every work undertaken for the glory of God and the good of holy Church. It is as follows:—

Mattalan, August 30, 1871.

Reverend and dear Fathers,  
The "Catholic Messenger" being the only Catholic paper of the Island, and rendering every day great services to the cause of the Church in general and to this Vicariate in particular, I have come to the determination that we should give it greater encouragement than we have done in the past.

Up to this day we were receiving 4 copies of that journal. From the 1st of September, I will subscribe for 11 copies more, in the name of so many Missionaries, who will receive the paper free of charge, and if others wish also to become subscribers, they may communicate with the Procurator.

I beg you to recommend warmly this journal to all the English-speaking Catholics of your Mission.

Ever yours in J. C.  
+ CHR. O. M. I. Bp. of Medan  
V. Ap. of Jaffna.

In this connection the Editor of the *Messenger* might have noted that, although his paper was, in 1871, the only Catholic paper in the island, it ceased to be such from 1876 when the *Jaffna Catholic Guardian* was started by Bishop Bonjean.—*Catholic Messenger* please copy.

### BIRD'S-EYE VIEWS.

There was what you might well call a leader in the *Messenger* of the 19th Inst touching the Dublin Grand Bazaar or drawing of Prizes, thrashing the *Observer* man who had told something dangerously like lies about it, and squelching the 'Superintendent' Padre correspondent, the blind leader whom the *Observer* blindly followed.

That's right. I thought I detected 'Shamrock' peering through the lines of that vigorous piece of writing. Anyhow more power to the elbow of the writer, whether he be Shamrock or only a mere relative of his.

The *Sub Rosa* chap, him of the *Times* with the very elementary Latin name, came out very flat last time. He filled nearly a column of that journal with words, just to intimate that there had been weather in Colombo and that he would be dancing like mad in Kandy in honour of the Queen.

The "man in the iron mask" of the Penny Protestant paper has been very entertaining of late,—his absence has been such good company. The mask was never able to hide fully his characteristically long ears, the tall-tale summits of which were always visible—rather.

I don't see the *Delight of the Bar* these times and so cannot tell exactly how much I thereby gain or lose. The chief subject which the *Delight* can't manage to acquire an idea of, is that of Politics in the United

Kingdom, which fully accounts for his occasional learned disquisitions thereon.

The publication in the last *Messenger* of a "forgotten circular" dating from the old, old times when the *Messenger* was in fact the only Catholic paper in Ceylon, reminds me that the *Catholic Guardian* is not supposed as it ought to be either by the Catholics of the Jaffna diocese or by their brethren in Colombo and in lands afar off.

The *Guardian* has a noble record of services rendered to the cause of religion and indeed to every good cause. I am surprised the *Guardian* is not more read by Colombo folk and Southerners generally, who at present have to content themselves with what they find quoted from it in the *Observer* and *Times*.

The yearly subscription is only a trifle of Rs. 4; and it seems passing strange that out of the hundreds of well-to-do Jaffna gentlemen residing in Colombo there are so few who patronise the sweet little *Guardian*, although it provides the daintiest bits of Jaffna news.

Were the *Guardian* thus supported, it could, I verily believe, be enlarged to twice the size, while leaving the subscription at its present low figure. Hope, I'm not too sanguine Mr. Editor?  
SOMEBODY.

### THE HOLY CHILDHOOD.

We call the following from an interesting article on the Holy Childhood appearing in the *Madras Catholic Watchman*.

The golden jubilee of the Holy Childhood occurs this month, and throughout the Catholic world, there is sure to be rejoicing among the little associates and members and patrons of this beautiful institution, on a grand scale. It was in the May of 1843, that Monseigneur de Forbin-Janson, Bishop of Nancy and Primate of Lorraine, established the Holy Childhood in Paris. All the Sovereign Pontiffs from Gregory XVI to Leo XIII have blessed and recommended it; and all Catholic countries have received it with joy. From 1843 to 1893 the Holy Childhood has been enabled by means of its receipts, which have been always increasing to support hundreds of Missions and baptize millions of abandoned children. Primarily, the Association is intended for grown up children, but grown up persons may help the society by their donations and subscriptions. The association now numbers 3,191,976 members and is spread over almost the entire globe. The chief object is to procure the inestimable grace of Baptism for those unfortunate children in heathen countries who yearly perish by hundreds and thousands, abandoned by their natural parents. The annual contribution to the work of the Holy Childhood is 6s. or about 6 annas.

### CEYLON NEWS.

Mr. Constantine, Police Magistrate of Jaffna was married to Miss Pattie Emsley on the 17th Inst. The ceremony took place at Colepitty, Colombo.

The *Times* of the 19th. circulated a rumour to the effect that Mr. Ramnathan was to be knighted on Her Majesty's Birthday anniversary, the 24th. Inst.

The draft is published in the *Gazette* of a proposed Ordinance to prevent the wanton destruction of birds, beasts and fishes not indigenous to the Island. The birds are the Pheasant, the English and the French Partridges, Francolin and the Sand Grouse. The beasts are the Roe Deer, the Fallow Deer and the English Rabbit. The Fishes are the Trout, the Perch, the Tench and the Gourami.

The Chinese population resident in Ceylon consists of 52 males and 35 females.

A Portrait of Sir Bruce Burnside which was lately presented to the Supreme Court Judges by Mr. A. W. Pali, Photographer is shortly to be hung in the Colombo Law Library.

The Catholics of Bandarawella, have petitioned the Government Agent regarding a temple that is to be put up by the Buddhists of the same place opposite to the Catholic Church. Considering the continual litigations there have been between the two sections, it is hoped that the far-seeing Government Agent will accede to the request of the Memorialists.—*Messenger*.

The Auditor General's statement of the actual revenue of the colony shows a net decrease of Rs. 293,952.92 for the quarter ended 31st. March 1893 as compared with the amount for the corresponding period of the previous year.

Her Majesty the Queen's proclamation dated 30th January 1893 is published in the *Gazette*, for giving currency to certain gold and silver coins with a new design.

At the Railway Probationer's Examination held on Monday last more than 350 candidates presented themselves. Only a dozen or so will be appointed.

### WONDER IF TODDLES KNOWS NOW.

When a boy I was always fond of eating and drinking—especially of eating. What boy isn't?

I had an appetite then, and a digestion also. One day a gentleman came to dine at our house shall never forget that man. He had dull eyes and a purple complexion. He watched my style of eating for about five minutes, and then said to my father, Does your boy ever suffer from dyspepsia?

"Never heard him complain of it," replied my father. "Do you ever suffer from dyspepsia, Toddles?"

(They called me Toddles, but it was not my real name.)

"No, pa," I answered. "What is dyspepsia, pa?"

My purple faced friend regarded me with a look of amazement and envy, and solemnly said "You will find out—some day."

The above incident to a well-known Englishman tells about himself. Whether he has since found out what dyspepsia is, he doesn't say. Likely enough. His father's guest was well booked on the subject. That we may guarantee. That's how he got the purple skin and the dull eyes. And that's what made him fairly turn sour with envy when he saw the boy eating like a hungry dog, and with as little fear of the consequence. Ah, dear, dear! if we elderly men and women could eat now as we could when our chins came just up to the top of the table! But we can't, that's certain. Why not? Well, here's one good woman tells why she couldn't, and she was so much in earnest in the tale that she went before the Mayor of Leeds and had it put into a form which carries weight and conviction with. Thus we have it:—

[Cur.]

"I, Caroline Nixon (wife of Ezra Nixon, whole-sale clog manufacturer), of 4, St. Agnes Mount, Stony Rock Lane, and 85, Upper Accommodation Road, Leeds, do solemnly and sincerely declare as follows:—

"Up to November, 1855, I was always strong and hearty. At this time I fell into a low, weak state. I was tired, languid, and low-spirited. I had a bad taste in the mouth and expectorated a deal of phlegm. My appetite was poor, and after eating I had great pain at the chest and between the shoulders, and so bad was this that I was afraid to eat. I got no sleep at night, and for weeks would lie awake most of the night, and was worse tired in the morning than when I went to bed. I was quite worn out, and so weak that I could scarcely get about the house. As it was, I had to constantly lie down on the couch. Having a large family to look after, I was compelled to be up and doing, otherwise I should have been in bed. I had often heard people speak of Indigestion and Dyspepsia, but did not think it was so bad as I found it. In this miserable condition I continued week after week only to find myself getting weaker and weaker. I saw a doctor in York Road, who gave me medicine, but I got no better. Getting anxious, I went to a clever, experienced doctor, but after being under his treatment some time I gave up taking his medicine, for I got worse instead of better. Both doctors said I was suffering from indigestion, but they were unable to do anything for me. I now lost all faith in physic, and looked on my case as incurable, when one day a book was left at the house telling of a medicine called Mother Seigel's Curative Syrup, and I read of several cases resembling mine having been cured by it. I sent to Mr. Cole, chemist, in Marsh Lane, and got a bottle. After taking the Syrup three days I felt relief, my appetite returned and my food digested, and before I had taken one large bottle I was cured, and have since kept in good health. After my recovery one of my daughters was taken bad with rheumatism, so I gave her some Seigel's Syrup and she soon got well. If any of my family ail anything a dose or two of the Syrup soon sets them right, and for the past four or five years we have needed no doctor owing to taking the medicine. I consider that Seigel's Syrup has saved my life, and I have recommended it to many, and if publishing this statement others may come to be benefited, I give permission to the proprietors to use it as they think proper.

"And I make this solemn declaration conscientiously, believing the same to be true. By virtue of the provisions of the Statutory Declaration Act, 1835 (Will. IV., c. 62)."

(Signed) CAROLINE NIXON.

"Declared before me at Leeds in the County of York by the said Caroline Nixon, this 6th day of October, 1891."

(Signed) ALF. COOKE,  
"Mayor of Leeds."

Mrs. Nixon says: "I have often heard people speak of indigestion and dyspepsia, but did not think it was so bad as I found it." There's just where the trouble is. Healthy folks simply can't imagine what a concentrated horror, what a death-in-life, this disease is. If they could they would take every precaution against it. Even Toddles would have eaten fewer tarts, puddings, and cakes. For indigestion and dyspepsia, lightly as we speak of it in our ignorance, actually destroys more human beings than war, pestilence, and famine combined, and the only trustworthy remedy, so far as we yet know, is the one mentioned and used by Mrs. Nixon.

Printed and published for the proprietor by C. Andrew at St. Joseph's Catholic Press, Catholic Mission Premises, Jaffna.